

CA



THE INSTITUTE OF
CHARTERED ACCOUNTANTS
OF SRI LANKA

மாதிரி விடைகள்

SUGGESTED SOLUTIONS

**KE1 – Financial Accounting & Reporting
Fundamentals**

March 2015

பகுதி 1

1(a)

1.1.

கற்கை வெளிப்பாடு: (1,1,1) வியாபார அமைப்புக்களின் ஆளுகைக் கட்டமைப்பை இனங்காணல்.

சரியான விடை: D

1.2

கற்கை வெளிப்பாடு : (1.2.6)

நிதிக்கூற்றுக்களின் / நிதித் தகவல்களின் தரரீதியான குணவியல்புகளை விபரித்தல்.

சரியான விடை: D

1.3

கற்கை வெளிப்பாடு : (1.2.6) நிதிக்கூற்றுக்களின் / நிதித் தகவல்களின் தரரீதியான குணவியல்புகளை விபரித்தல்.

சரியான விடை: D

1.4

கற்கை வெளிப்பாடு : (1.2.3)

நிதிக்கூற்றுக்களின் மூலகங்களை நிரற்படுத்தல்.

சரியான விடை: B

1.5

கற்கை வெளிப்பாடு : (1.2.9)

அட்டுறு அடிப்படை மற்றும் காசு அடிப்படை கணக்கீட்டின் அடிப்படைகளை விபரித்தல்.

சரியான விடை: C

1.6

கற்கை வெளிப்பாடு : (2.7.1)

வங்கிக் கணக்கிணக்கக்கூற்றின் நோக்கம் மற்றும் தேவையை கூறுதல்.

சரியான விடை: C

1.7

கற்கை வெளிப்பாடு : (2.2.2)

கணக்கீட்டின் இரட்டைத் தன்மை மற்றும் கணக்கீட்டுச் சமன்பாட்டினை தொடர்புபடுத்துதல்.

சரியான விடை: C

1.8

கற்கை வெளிப்பாடு : (3.6.2) அடிப்படை கணக்கீட்டு விகிதங்களை (இலாபத்திறன் விகிதங்கள், திரவநிலை விகிதங்கள், நெம்பு விகிதங்கள் - முதலீட்டாளர் விகிதங்கள் நீங்கலாக) கணித்தல்.
சரியான விடை: B

1.9

கற்கை வெளிப்பாடு : (2.1.3) முதன்மைக் கணக்கேடுகளை இனங்காணல்.
சரியான விடை: D

1.10

கற்கை வெளிப்பாடு : (2.5.2) வழுக்களை திருத்துவதற்கான நாளேட்டுப் பதிவுகளை தயாரித்தல்.
சரியான விடை: C

ஒவ்வொரு வினாவுக்கும் 2 புள்ளிகள் வீதம். மொத்தம் 20 புள்ளிகள்.

1(b)

1.11

கற்கை வெளிப்பாடு : (1.1.4) - வியாபார அமைப்பொன்றின் நாட்டதாரர்கள் மற்றும் அவர்களின் தகவற் தேவைப்பாடுகளை இனங்காணல்.

பொருத்தமான விடை எதுவும்

பங்குதாரர்கள்- செல்வத்தை உச்சப்படுத்தல்,

வங்கியாளர் - கடன்களை மீளச் செலுத்தும் இயலுமை

வாடிக்கையாளர் - சந்தையில் பொருட்கள் / சேவைகள் கிடைக்கப்பெறுதல்

வழங்குனர்கள் - மீள்செலுத்தும் இயலுமை மற்றும் தொடர்ச்சியாக பொருட்களை வழங்குதல்

1.12

கற்கை வெளிப்பாடு : (1.1.5) - நிதிக் கணக்கியல் மற்றும் முகாமைக் கணக்கியல் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை கூறுதல்.

A- உண்மையானது

B- உண்மையானது

1. மூன்று வெளிவாரி பயன்பாட்டாளர்கள்: பங்குதாரர்கள், வங்கியாளர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புக்கள் வரியீட்டு அதிகார அமைப்புக்கள்.
2. முகாமையாளர்கள்

1.13

கற்கை வெளிப்பாடு : (4.1.3) - சொத்துக்கள், பரிப்புக்களை நடைமுறைசார்ந்தவை மற்றும் நடைமுறை சாராதவையாக வகைப்படுத்த பயன்படும் பிரமாணங்களை விபரித்தல்.

பரிப்பொன்று நடைமுறைப் பரிப்பாக வகைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்:

- உரிமத்தின் வழமையான தொழிற்பாட்டுச் சுற்றின்போது தீர்க்கப்படுபவை.
- அறிக்கையிடற் திகதியிலிருந்து 12 மாதங்களுக்குள் தீர்க்கப்படவேண்டியவை.
- அடிப்படையில் வியாபார நோக்கத்திற்காக வைத்திருக்கப்படுபவை.

1.14

கற்கை வெளிப்பாடு : (4.6.4) - கணக்கீட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களை இனங்காணல்.

கீழ்வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் கணக்கீட்டுக் கொள்கை மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படும்:

1. மாற்றம் LKAS/SLFRS இனால் தேவைப்படுத்தப்பட்டு இருந்தால்
2. மாற்றம் மிகவும் நம்பகமான, தொடர்புடைய தகவல்களை வழங்கும் வகையில் நிதிக் கூற்றுக்களில் நிகழ்வுகள் மற்றும் ஊடுசெயல்களின் மிகப்பொருத்தமான முன்னிலைப் படுத்தலை விளைவிப்பின்.

1.15

கற்கை வெளிப்பாடு : (2.3.3) – பேரேட்டுக் கணக்குகளை தயாரித்தல்			
மின்சார செலவுக் கணக்கு			
	வரவு		செலவு
மீதி C/F	150,000	அட்டுறு செலவு	12,000
அட்டுறு செலவு	23,000	நீர்க் கட்டணம்	5,000
		தொங்கற் கணக்கு	16,000
		மீதி C/D	140,000
	173,000		173,000
மீதி B/F	140,000		

1.16

கற்கை வெளிப்பாடு : (4.7.2) – செம்மையாக்க, செம்மையாக்காத நிகழ்வுகளை விபரித்தல்.
2014 ஏப்ரல் 15ந் திகதி ஏற்பட்ட அழிவு அறிக்கையிட்டுத் திகதியில் இருந்த நிலைமையை பாதிக்கவில்லை. எனவே இது செம்மையாக்க நிகழ்வு அல்ல. ஆனால், நிதிக்கூற்றுக்களில் இது வெளிக்காட்டப்பட வேண்டும்.

1.17

கற்கை வெளிப்பாடு : (4.3.1) – பொருட்களின் விற்பனை மற்றும் சேவைகள் வழங்கலில் இருந்து வருமானத்தினை ஏற்பிசைவு செய்யப்படுவதற்கு திருப்தி செய்யப்படவேண்டிய பிரமாணங்களை விபரித்தல்.
<p>i. ஆம்- கொள்வனவாளரின் இடர் மற்றும் கோரிக்கைக்கு இணங்க பொருள் பின்னர் சேகரிக்கப்பட்ட போதிலும் பணம் செலுத்தப்பட்டு உள்ளபடியால் வருமானம் உழைக்கப்பட்டுள்ளது.</p> <p>ii. ஆம்- பொருளை அதே தினத்தில் ஏற்றுக்கொண்டதன் மூலம் கொள்வனவாளர் 31.3.2014 திகதி பரிப்பினை ஏற்றுள்ளார். பொருட்களும் கொள்வனவாளருக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது.</p> <p>iii. இல்லை – கொள்வனவாளருக்கு பொருட்கள் வினியோகிக்கப்படாத காரணத்தால் இடர் மற்றும் பயன் முழுவதும் இன்னும் கம்பனியைச் சார்ந்ததாகும். எனவே, வருமானம் உழைக்கப்படவில்லை. முற்பணத்தினை ஏற்றுக்கொண்டபடியால் இது கம்பனிக்கு ஒரு பரிப்பு மாத்திரமே.</p>

1.18

கற்கை வெளிப்பாடு : (4.8.3) - குத்தகை ஒன்றினை நிதிக்குத்தகையாக ஏற்பிசைவு செய்வதற்கு நிறைவுசெய்யப்பட வேண்டிய நிபந்தனைகளை வியரித்தல்.

- சொத்தின் உரிமை குத்தகைக்கால முடிவில் குத்தகைக்காரருக்கு மாற்றப்படல்.
- குத்தகைக்காரர் தேர்வுரிமையை பிரயோகிப்பதற்கான நாளில் சொத்தினை அதன் சீர்திப்பிலும் போதியளவு குறைந்தவிலையில் கொள்வனவு செய்வதற்கு தேர்வுரிமை கொண்டிருந்து, குத்தகையின் ஆரம்பத்தில் அந்தத் தேர்வுரிமையினை பிரயோகித்தல் நியாயமாக நிச்சயமானதாக காணப்படல்.
- சொத்துரிமை மாற்றப்படாவிடினும் குத்தகைக்காலம் சொத்தின் பொருளியல் ஆயுட்காலத்தின் பெரும்பாகத்தை அடக்குதல்.
- குத்தகையின் ஆரம்பத்தில் குறைந்தபட்ச குத்தகைக் கொடுப்பனவுகளின் இற்றைப் பெறுமதி குத்தகைக்குப் பெற்ற சொத்துக்களின் சீர்திப்பிற்கு கிட்டத்தட்ட சமமாதல்.
- பாரிய திருத்தம் எதுவுமின்றி சொத்து குத்தகைக்காரரால் பயன்படுத்தக்கூடியவாறு அது விசேடத்துவமானதாக இருத்தல்.

1.19

கற்கை வெளிப்பாடு : (4.5.3) - தொக்கு அளவீட்டு முறைகளை விபரித்தல்.

பௌதிக கணியத்தின் பெறுமதி	180,000
நிகர தேறுகைப் பெறுமதி செம்மையாக்கம்	(12,000)
கணக்கிற் கொள்ளப்படாத தொக்கு (60 + 2)	62,000
	230,000

1.20

கற்கை வெளிப்பாடு : (4.4.1) - வியாபார நிறுவனமொன்றின் வேறுபட்ட வகை காசுப்பாய்வுகளை இனங்காணல்

(i) காசு வெளிப்பாய்வு = $2,100,000 - [2,270,000 - 420,000 + (320,000 - 240,000)]$
= 170,000

(ii) முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான காசுப்பாய்வுகளின் கீழ் ரூபா 170,000 ஆதனம், பொறி மற்றும் உபகரண கொள்வனவாகக் காட்டப்படும்.

ஒவ்வொரு வினாவுக்கும் 3 புள்ளிகள் வீதம். மொத்தம் 30 புள்ளிகள்.

பகுதி 2

கற்கை வெளிப்பாடு :

(3.3.1) பங்குடமையின் தன்மை மற்றும் அதுதொடர்புபட்ட விசேட கணக்குகளை விபரித்தல்.

(3.3.2) பகிர்வுக் கணக்கு அடங்கலாக பங்குடமையின் நிதிக்கூற்றுக்களை தயாரித்தல். (பங்காளர்களில் மாற்றங்கள் இல்லாத எளிய பங்குடமை நிதிக்கூற்றுக்கள்)

விடை 02

(1) பகிர்வுக் கணக்கு

பகிர்வுக்கு கிடைத்த நிகர இலாபம் (640 – 30 கடன் வட்டி) 610,000

மூலதன வட்டி - எல்மோ 800 @ 8% 64,000

- நைல்ஸ் 600 @ 8% 48,000

பங்காளர் சம்பளம் - நைல்ஸ் 108,000

Share of profit - எல்மோ 260,000

- நைல்ஸ் 130,000

610,000

(4 புள்ளிகள்)

(2) பங்காளர் நடைமுறைக் கணக்கு

	எல்மோ	நைல்ஸ்		எல்மோ	நைல்ஸ்
மீதி b/d	220,000		மீதி b/d		260,000
பங்காளர் எடுப்பனவுகள்	120,000	240,000	கடன் வட்டி	30,000	
			மூலதன வட்டி	64,000	48,000
			பங்காளர் சம்பளம்		108,000
மீதி c/d	14,000	306,000	இலாபப் பங்கு	260,000	130,000
	354,000	546,000		354,000	546,000

(4 புள்ளிகள்)

(3) இவை வியாபாரச் செலவினங்கள் அல்ல. எனவே, இலாப, நட்டத்தில் தாக்கல் செய்யப்படாது. வியாபார உரிமையாளர்கள் தமது முதலீட்டின்மீது (அதாவது முதலிட்ட மூலதனம்மீது) இலாபம் பெறுவதற்கு உரித்துடையவராவர். பகிர்வுக் கணக்கானது ஒவ்வொரு பங்காளரின் வெவ்வேறு பங்களிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இலாபப் பகிர்வுப் பொறிமுறையாகும்.

(2 புள்ளிகள்)

(மொத்தம்: 10 புள்ளிகள்)

கற்கை வெளிப்பாடு :

(2.6.2) கட்டுப்பாட்டுக் கணக்கு மீதிகளை தனித்தனிக் கணக்கு மீதிகளின் மொத்தத்துடன் கணக்கிணக்கம் செய்யும் கூற்றினை தயாரித்தல்.

(2.7.2) காசேட்டு மீதியின் வங்கிக்கூற்று மீதியுடனான கணக்கிணக்கக்கூற்றினை தயாரித்தல்.

விடை 03

(1) காசுக் கணக்கு இல. 2

	வரவு	செலவு	மீதி
மீதி BF	255,000		255,000
காசுக் கணக்கு. 1 திருத்தம்		175,000	80,000
காசுக் கணக்கு. 1 திருத்தம்		45,000	35,000
காசுக் கணக்கு. 1 திருத்தம்	650,000		685,000
31.3.2014 இல்			685,000

(3 புள்ளிகள்)

(2) வங்கிக் கணக்கிணக்கக் கூற்று - கணக்கு இல. 1

	கம்பனியின் தவறாகக் கொண்டு
காசேட்டின்படி மீதி	50,000
கூட்டு: தேறாத காசோலைகள்	(475,000)
கழி: சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்	215,000
வங்கிக்கூற்றின்படி மீதி	(210,000)

(4 புள்ளிகள்)

(3) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு

	வரவு	செலவு	மீதி
மீதி	500,000		500,000
விற்பனைத் திரும்பல்		45,000	455,000
விற்பனைகள்	60,000		515,000
மீதி			515,000

(2 புள்ளிகள்)

(4)

திருத்தப்பட்ட மொத்தம்	515,000
பதிவு செய்யப்படாத அனுமதித்த கழிவு	15,000
திருத்தத்திற்கு முன்னர் வியாபார வருமதியாளர் உப-பேரேட்டு மொத்தம்	530,000

(1 புள்ளி)

(மொத்தம் 10 புள்ளிகள்)

கற்கை வெளிப்பாடு :

(2.5.1) கணக்கீட்டில் தவறுகைகள் மற்றும் வழக்களை இனங்காணல்.

(2.5.2) வழுத் திருத்தங்களுக்கான நாளேட்டுப் பதிவுகளை தயாரித்தல்.

(2.5.3) தொங்கற் கணக்கை பயன்படுத்தி கணக்குப் பதிவேடுகளில் மற்றும் நிதிக்கூற்றுுகளில் உள்ள தவறுகைகள் மற்றும் வழக்களை திருத்துதல்.

விடை 04

(i) நாளேட்டுப் பதிவுகள்:

(a)	வியாபார வருமதிக் கட்டுப்பாட்டு கணக்கு	Dr	78,000	
	விற்பனைக் க.கு	Cr		78,000
(b)	வாடகைக் கணக்கு	Dr	25,000	
	தொங்கற் கணக்கு	Cr		25,000
(c)	தொங்கற் கணக்கு	Dr	24,000	
	அனுமதித்த கழிவுக் கணக்கு	Cr		12,000
	பெற்ற கழிவுக் கணக்கு	Cr		12,000
(d)	தொங்கற் கணக்கு	Dr	18,000	
	சம்பளக் கணக்கு	Cr		18,000
(e)	விற்பனைக் கணக்கு	Dr	28,000	
	வியாபார வருமதிக் கட்டுப்பாட்டு கணக்கு	Cr		28,000
(f)	வியாபார சென்மதிக் கணக்கு	Dr	52,000	
	பொருட் திரும்பற் கணக்கு	Cr		52,000

(6 புள்ளிகள்)

(ii)

தொங்கற் கணக்கு

		மீதி	17,000
அனுமதித்த கழிவு	12,000	வாடகை	25,000
பெற்ற கழிவு	12,000		
சம்பளக் கணக்கு	18,000		
	42,000		42,000

(2 புள்ளிகள்)

(iii)

செம்மையாக்கத்திற்கு முன் நிகர இலாபம்	520,000
விற்பனை	78,000
வாடகை	(25,000)
அனுமதித்த கழிவு	12,000
பெற்ற கழிவு	12,000
சம்பளம்	18,000
விற்பனை	(28,000)
கொள்வனவு	<u>52,000</u>
செம்மையாக்கப்பட்ட இலாபம்	<u>639,000</u>

(2 புள்ளிகள்)

(மொத்தம்: 10 புள்ளிகள்)

விடை 05

கற்கை வெளிப்பாடு : (3.5.2) பூரணப்படுத்தாத பதிவேடுகளிலிருந்து நிதிக்கூற்றுக்களை தயாரித்தல்.

செயன்முறை

வியாபார வருமதிக் கட்டுப்பாட்டு கணக்கு

	ரூபா000		ரூபா000
ஆரம்ப மீதி	-	காசு	1,660
ஆண்டில் கடன் விற்பனை (சமப்படுத்தும் தொகை)	2,140		
		இறுதி மீதி	480
	2,140		2,140

வியாபார சென்மதிக் கட்டுப்பாட்டு கணக்கு

	ரூபா000		ரூபா000
காசு	1,140	ஆரம்ப மீதி	-
பெற்ற கழிவு	110	ஆண்டில் கடன் கொள்வனவு (சமப்படுத்தும் தொகை)	1,890
இறுதி மீதி	640		
	1,890		1,890

(1) வியாபாரக் கணக்கு (ரூபா.000)

கடன் விற்பனை	2,140
காசு விற்பனை	<u>440</u>
	2,580
கழி: விற்பனைக் கிரயம்	
ஆரம்பத் தொக்கு	nil
காசுக் கொள்வனவு	120
கடன் கொள்வனவு	<u>1,890</u>
	2,010
இறுதித் தொக்கு	(410)
எடுப்பனவு	(52)
	<u>1,548</u>
மொத்த இலாபம்	<u>1,032</u>

எடுப்பனவானது மேலே சமப்படுத்தும் பெறுமதி : ரூபா 52,000

(4 புள்ளிகள்)

(2) 31.12.2014 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப, நட்டக் கூற்று
(ரூபா.000)

மொத்த இலாபம்	1,032	
பெற்ற கழிவு	<u>110</u>	
	1,142	
கழி: செலவுகள்:		
சம்பளம்	115	
வாடகை	60	
தேய்மான அறவீடுகள்	130	
ஏனைய செலவுகள்	<u>180</u>	<u>485</u>
ஆண்டிற்கான நிகர இலாபம்	<u>657</u>	

(3 புள்ளிகள்)

(3) 31.12.2014 திகதியில் நிதிநிலைக்கூற்று

(ரூபா.000)

நடைமுறையல்லா சொத்துக்கள்	கிரயம்	தேய்மானம்	ஏட்டுப் பெறுமதி
உபகரணம்	650	130	520
நடைமுறைச் சொத்துக்கள்:			
தொக்குகள்		410	
வியாபார வருமதிகள்		480	
வங்கி மீதி		<u>268</u>	<u>1,158</u>
மொத்தச் சொத்துக்கள்			<u>1,678</u>
உரிமையாளர் மூலதனம்:			
01.01.2014 இல் மீதி (அறிமுகப்படுத்திய மூலதனம்)			500
ஆண்டிற்கான இலாபம்			657
எடுப்பனவுகள் (காசு 72000 + பொருட்கள் 52,000)			<u>(124)</u>
			1,033
நடைமுறைப் பரிப்புக்கள்:			
வியாபாரச் சென்மதி	640		
அட்டுறு வாடகை	<u>5</u>		<u>645</u>
			<u>1,678</u>

(3 புள்ளிகள்)

(மொத்தம்: 10 புள்ளிகள்)

பகுதி 3

கற்கை வெளிப்பாடு : (3.2.3) முகாமை, பிரசுரிப்பு தேவைகளுக்கு நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல்.

விடை 06

(1) 31.12.2014 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முற்றடக்க வருமானக் கூற்று
(ரூபா.000)

விற்பனை 11,750 - 180 (திரும்பல்) - 160 (முற்பணம்)	11,410
கழி: விற்பனைக் கிரயம்	
01.01.2014 இல் தொக்கு	880
நிகரக் கொள்வனவு	7,200
உள்வண்டிக் கூலி	<u>220</u>
	8,300
31.12.2014 இல் தொக்கு	(1,070)
மாதிரிகள்	(120)
தொக்கு இழப்பு	<u>(300)</u>
	<u>6,810</u>
மொத்த இலாபம்	4,600
பெற்ற கழிவுகள்	280
ஐயுறவுக்கடன் ஏற்பாட்டில் வீழ்ச்சி	<u>80</u>
	4,960
நிருவாகச் செலவுகள் (W1)	(1,894)
விற்பனை, விநியோகச் செலவுகள் (W2)	(1,158)
வரிக்குமுன் இலாபம்	<u>1,908</u>
வருமானவரிச் செலவு 520 + 30 (குறை ஏற்பாடு)	<u>550</u>
ஆண்டிற்கான நிகர இலாபம்	1,358
பிற முற்றடக்க வருமானம்:	
காணி மீள்மதிப்பீட்டு இலாபம்	<u>200</u>
மொத்த முற்றடக்க வருமானம்	<u><u>1,558</u></u>

(7 புள்ளிகள்)

நிருவாகச் செலவுகள்: (W1).

பரீட்சைமீதியின்படி	1,440
தொக்கு சேதஇழப்பு	60
அட்டுறு கூலி	12
முற்கொடுப்பனவு	(10)
தேய்மானம்	<u>392</u>
	<u>1,894</u>

விற்பனை, விநியோகச் செலவுகள்:(W2)

பரீட்சைமீதியின்படி	860
அறவிடமுடியாக் கடன்	40
கழிவு	120
அட்டுறு விளம்பரம்	18
மாதிரிகள்	<u>120</u>
	<u>1,158</u>

(2) 31.12.2014 இல் முடிவுற்ற ஆண்டிற்கான உரிமையாண்மை மாற்றக்கூற்று

	குறிப்பிடு மூலதனம்	மீள்மதிப்பு மிகை	கைக்கொள் இலாபம்
01.01.2014 இல் மீதி	3,500	-	2,350
குாணி மீள்மதிப்பீடு	-	200	-
ஆண்டிற்கான நிகர இலாபம்	-	-	1,358
செலுத்திய இடைக்கால பங்கிலாபம்	-	-	<u>(300)</u>
31.12.2014 இல் மீதி	<u>3,500</u>	<u>200</u>	<u>3,408</u>

(3 புள்ளிகள்)

(3) 31.12.2014 இல் நிதிநிலைக் கூற்று

(ரூபா.000)

நடைமுறையல்லா சொத்துக்கள்:

ஆதனம், பொறி மற்றும் உபகரணம்:

உருப்படி	கிரயம்	திரள் தேய்மானம்	முன்கொணரற் தொகை
காணி	2,800	-	3,000
கட்டிடம்	2,500	480 + 125	1,895
தளபாட இணைப்பு	820	320 + 82	418
அலுவலக உபகரண	<u>950</u>	<u>400 + 185</u>	<u>365</u>
	7,070	1,592	5,678

நடைமுறைச் சொத்துக்கள்:

தொக்கு	1,070	
வியாபார வருமதிகள்		
1,240 - 40 (அ.மு.கடன்) - 60 (ஏற்பாடு)	1,140	
காப்புறுதி வருமதி	240	
முற்கொடுப்பனவு	10	
காசும் காசுச் சமானமும்	<u>530</u>	<u>2,990</u>
மொத்தச் சொத்துக்கள்		<u>8,668</u>

உரிமையாண்மையும் பரிப்புக்களும்:

குறிப்பிடு மூலதனம்		3,500
மீள்மதிப்பீட்டு மிகை		200
கைக்கொள் இலாபம்		<u>3,408</u>
		7,108

நடைமுறைப் பரிப்புக்கள்:

வியாபாரச் சென்மதிகள்	1,180	
சென்மதி வருமானவரி 520 - (360-30)	190	
விற்பனைக்கான முற்கொடுப்பனவு	160	
அட்டுறு செலவுகள் (18 +12)	<u>30</u>	
		<u>1,560</u>

8,668
(10 புள்ளிகள்)



பொறுப்பு மறுத்தல் அறிவித்தல் - Notice of Disclaimer

இந்த விடைகள் முற்றுமுழுதாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தால் (CA Sri Lanka) தரப்பட்டுள்ளதுடன், இவற்றை மாதிரி விடைகள் என்ற அடிப்படையிலேயே நீர் ஏற்றுக் கொள்கின்றீர்.

இவை மாதிரி விடைகளாக கருதப்பட வேண்டுமே தவிர சரியான / எதிர்பார்த்த விடைகளாக அல்ல.

இந்த விடைகள் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டுள்ளன. அவையாவன:

1. பரீட்சை வினா ஒன்றிற்கு மாதிரி விடைக்கான விபரமான உதாரணத்தை தருதல் அத்துடன்
2. பாடத்தில் மாணவரின் ஆராய்ச்சி மேற்கொள்ள அவர்களுக்கு உதவுவதுடன், பாடம் பற்றிய அவர்களின் அறிவு மற்றும் விளக்கத்தை அதிகரிக்க உதவுவதாகும்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இந்த மாதிரி விடைகள் தொடர்பில் எந்தவொரு உத்தரவாதத்தையும் தரவில்லை ஆதலினால், இது தொடர்பாக எந்தவொரு துயரையும் இந்த இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நீர் கொண்டுவருதல் அர்த்தமற்றது. எனினும், நீர் இது தொடர்பாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நடவடிக்கை, கோரிக்கை, வழக்கு, அச்சுறுத்தல் அல்லது கேள்வி எதனையும் எழுப்பி அதில் நீர் வெற்றிபெறாத இடத்து இதனால் நிறுவகத்திற்கு ஏற்படும் சட்டச் செலவுகள் மற்றும் எதிர் நடவடிக்கை தொடர்புபட்ட சகல செலவுகளையும் நீர் பட்டக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு நீர் செலுத்த வேண்டும். இதே விடயத்திற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் இந்த உரிமையையோ அல்லது இதில் விபரிக்கப்பட்டுள்ள அல்லது இலங்கைச் சட்டங்களின் கீழான அதன் உரிமைகளையோ உறுதிப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படின், அதற்குரிய சட்டக் கட்டணம் மற்றும் செலவுகளை நீர் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு செலுத்த வேண்டும்.

© 2013 இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் (CA ஸ்ரீலங்கா).

முழுப் பதிப்புரிமையுடையது. இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் எழுத்துமூல முன் அனுமதியின்றி இந்த ஆவணத்தின் பகுதியினை மறுபிரசுரம் செய்வதோ அல்லது எந்த வடிவத்திலும் இலத்திரனிய, எந்திர, புகைப்படப் பிரதியிடல் பதிவுசெய்தல் மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக அனுப்புதலோ கூடாது.